



Rane Engine Valve Ltd.

Registered Office:
" Maithri "
132, Cathedral Road,
Chennai 600 086.
India.
CIN : L74999TN1972PLC006127

Tel : 044 - 2811 2472
Fax : 044 - 2811 2449
URL : www.ranegroup.com

//Online Submission//

REVL/SE/026/2024-25

July 03, 2024

BSE Limited Listing Centre Scrip Code: 532988	National Stock Exchange of India Ltd. NEAPS Symbol: RANEENGINE
---	--

Dear Sir / Madam,

Sub: Newspaper advertisement for the transfer of Equity shares to IEPF- Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of the notice to shareholders of the Company published on July 03, 2024, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language) published.

The notice to shareholders is in respect of the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund Authority (IEPF), in accordance with Rule 6 of the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereof.

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Engine Valve Limited

S Anand
Secretary

Encl: a/a

RELIANCE ASSET RECONSTRUCTION CO. LTD. POSSESSION NOTICE (See Rule -8(1))
Whereas, Reliance Asset Reconstruction Company Ltd. Has acquired the financial assets from Indian Bank the original Lender vide Deed of Assignment dated 29.12.2017. The Authorised Officer of Reliance Asset Reconstruction Company Ltd under the provision of The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) and issued demand notice under 13(2) read with Rule 3 of the Security Interest [Enforcement] Rules, 2002 dated 01.08.2023, calling upon M/s. Shopper S. (Loan A/c No. 6088104517) New No. 75, Old No. 54 Anjaneyar, Koil Street, Ranipet, Walajah, Vellore -632401, 2. Mrs. S. Menaka W/o V.E. Sudharshan New No. 75, Old No. 54 Anjaneyar Koil Street Ranipet, Walajah, Vellore-632401. Also At:- No. 55, Misri Nagar, Ranipet, Vellore-632401, 3. Mr. V. E. Shudharson S/o R D Venkateswara Rao, New No. 75, Old No. 54, Anjaneyar Koil Street Ranipet, Walajah Vellore - 632401, (Guarantor) to repay the outstanding amount mentioned in the notice aggregating to Rs.2,79,10,203.09/- (Rupees Two Crores Seventy Nine Lakhs Ten Thousand Two Hundred and Three and Paise Nine Only) outstanding as on 31.07.2023 with further interest thereon till the date of realization, within a period of sixty (60) days from the date of the Demand notice.

RELIANCE ASSET RECONSTRUCTION CO. LTD. POSSESSION NOTICE (See Rule -8(1))
Whereas, Reliance Asset Reconstruction Company Ltd. Has acquired the financial assets from Indian Bank the original Lender vide Deed of Assignment dated 28.09.2018. The Authorised Officer of Reliance Asset Reconstruction Company Ltd under the provision of The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under section 13(12) and issued demand notice under 13(2) read with Rule 3 of the Security Interest [Enforcement] Rules, 2002 dated 17.08.2023, calling upon 1) M/s Jas Engineering, (Loan A/c No. 915949802/91290318/994662189/6172423017) Door. No. 445, Pananthoppu Village, Eranthangal Post, Katpadi Taluk, Vellore - 632519. 2. S. Shanmuga Raja S/o. P. Sudalai, Residing at No. 1/5, East Nadar Street, Kilakarai, Ramanathapuram - 62351, Also at; No.35/1, Paventhar Street, Bharathi Nagar Extension, Vellore - 632007, Also at; No. 14, 5th Cross, C - Sector, V.G.Rao Nagar, Katpadi, Vellore - 632007. 3. S. Mythili W/o. S. Shanmuga Raja, No.35/1, Paventhar Street, Bharathi Nagar Extension, Vellore - 632007. Also at; No.14, 5th Cross, C - Sector, V.G.Rao Nagar, Katpadi, Vellore - 632007 (Guarantor), to repay the amount mentioned in the notice of Rs.1,87,33,245.11 (Rupees One Crore Eighty Seven Lakhs Thirty Three Thousand Two Hundred and Forty Five and Paise Eleven Only) outstanding as on 31.07.2023 with further interest thereon till the date of realization, within a period of sixty (60) days from the date of the Demand notice.

PPS ENVIRO POWER PVT LTD (IN LIQUIDATION) 6TH E-AUCTION NOTICE
Notice is hereby given to the public at large for inviting bids for Sale of the Assets of Corporate Debtor M/s PPS Enviro Power Private Limited (in Liquidation) CIN No. U40106TG2002PTC048720 in the following Lot by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal, Hyderabad Bench vide order dated December 24, 2021.
Lot no. Description Date and Time of auction Reserve Price (EMD) (Refundable) Bid Increment Amount
1) Entire Wind Assets (34 wind mill sites with land area app. 69 acres and 33 wind mills of capacity app. 33.125 MW) spread over Nagerkoi, Tenkasi and Theni Districts of Tamilnadu with the Company PPS Enviro Power P Ltd (including Securities and Financial Assets (excluding the Bank balance)) 29.07.2024 Monday IST from 11AM to 1 PM Rs. 57 cr Rs. 2.85 cr Rs.20 lakhs
1) The sale will be done by the undersigned through e auction platform https://www.bankauctions.com (with unlimited extension of 5 minutes each)
2) The sale is on "as is where is", "as is what is", "whatever there is" and "without recourse" basis.
3) For detailed terms and conditions of e-auction sale, and particulars of assets offered under the offered lots, refer complete E auction Process Document available on https://www.bankauctions.com or on website of CD www.ppsenviro.in and can also be obtained by sending an email to the Liquidator at liquidator.ppsenviro@gmail.com
4) For E auction details and participation, contact Mr Dharani Krishna, Phone No. 9948182222 E-Mail: telanagana@icloud.com
5) The last date and time for submission of Expression of Interest (EOI) by the interested bidders is IST 8 PM on 17.07.2024
6) The last date and time for payment of EMD and other forms only by qualified bidders is IST 8 PM on 26.07.2024
7) Interested bidders are requested to visit the above mentioned websites and submit their bids.
8) On the close of auction, the highest bidder shall be invited to provide balance sale consideration within 90 days provided that payments made after 30 days shall attract interest at the rate of 12% p.a. The period of 90 days stipulated herein can be extended at the sole discretion of the Stakeholders Consultation Committee.
9) The liquidator has the right to accept or cancel or extend or modify any terms and conditions of the e-auction
10) Any addendum / clarifications and modification in the e-auction notice or the process document to this e-auction notice will be uploaded in the corporate debtor website (www.ppsenviro.in). No public announcement or paper publication or any other mode will be made.
K Vatsa Kumar Liquidator
Date: 03-07-2024 Place: Hyderabad
Reg. No. IBB/PA-002/PP-000922/2019-2020/12980
AFA No.: AA2/12980/02/300625/203342 valid till 30.06.2025
E-mail: liquidator.ppsenviro@gmail.com Mobile No.9061640003

DEBTS RECOVERY TRIBUNAL III, CHENNAI
6th Floor Additional Office Building, Shastrri Bhawan, Haddows Road, Nungambakkam, Chennai-600006
TRC No. 102/2023
Jammu and Kashmir Bank, T.Nagar Branch Certificate Holder
M/s.Raj Granites & 3 Others Certificate Debtors
DEMAND NOTICE
Notice under Sections 25 to 28 of the Recovery of Debts and Bankruptcy Act, 1993 [as amended from time to time] and Rule 2 of Second Schedule to the Income Tax Act, 1961 To: (1) M/s Raj Granites, Rep by its Partners Mr. S. Gandhi & Mrs. B.G. Louisa, No.18/23, 2nd Floor, New Corporation Shopping Complex, 3rd Cross Road, R.A.Puram, Chennai-600028.

SUTLEJ TEXTILES AND INDUSTRIES LIMITED
Regd. Office: Pachpahar Road, Bhawanimandi - 326 502 (Rajasthan)
CIN : L17124RJ2005PLC020927 Tel : (07433)222052/62, Fax: (07433) 222354/222916
Email: investor.relations@sutlejtextiles.com, Website: www.sutlejtextiles.com
NOTICE OF THE NINETEENTH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM)
Notice is hereby given that the Nineteenth Annual General Meeting (AGM) of Sutlej Textiles and Industries Limited ('the Company') will be held on Tuesday, 30th July, 2024 at 03.00 p.m. (IST) through Video Conference (VC) / Other Audio Visual Means ('OAVM') to transact the business set out in the Notice of the AGM.
The AGM will be convened in compliance with applicable provisions of the Companies Act, 2013 ('the Act') and the Rules made thereunder; provisions of the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 ('Listing Regulations') and the provisions of General Circular No. 09/2023 dated 25th September, 2023 issued by the Ministry of Corporate Affairs, Government of India ('MCA') and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 07th October, 2023 issued by SEBI and other applicable circulars issued by MCA / SEBI. Members participating through VC / OAVM shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.
In compliance with above circulars, the Notice of the AGM together with the Annual Report will be sent to the Members electronically to the email IDs registered by them with the Depository Participants / the Company.
The Notice of 19th AGM and the Annual Report for the financial year 2023-24 will also be available on the Company's website www.sutlejtextiles.com, website of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of National Securities Depository Limited (NSDL) at www.evoting.nsdl.com.
1. Procedure to be followed by those Members whose e-mail ids are not registered with the depositories for procuring user id and password and registration of e-mails for e-Voting for the resolutions set out in AGM notice:
a) In case shares are held in physical mode, Members are requested to provide duly filled and signed Form ISR 1 alongwith self-attested copy of the PAN card and self-attested copy of any document (eg. Aadhaar Card, Driving License, Voter Identity Card, Passport) in support of the address of the Member, to Link Intime India Private Limited, C-101, Embassy, 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli (W), Mumbai - 400 083, Contact No. (+91) 810 811 6767.
b) In case shares are held in demat mode, Members are requested to register / update their email addresses with the relevant Depository Participants (DP).
c) Alternatively, Members may send an e-mail request to evoting@nsdl.com for obtaining User ID and Password by providing the details mentioned in Point (a) or (b) as the case may be.
2. Manner of casting vote through e-Voting:
a) Members will have an opportunity to cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through remote e-Voting facility at the AGM.
b) In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated 09th December, 2020, e-Voting process will also be enabled for all individual demat account holders, by way of single login credentials, through their demat accounts / websites of NSDL and / or Central Depository Services (India) Limited or Depository Participant(s).
c) Instructions on the process of remote e-Voting and e-Voting at the AGM is provided as part of the Notice of the 19th AGM.
d) Members attending the AGM and who have not cast vote(s) by remote e-Voting will be able to vote electronically at the AGM.
e) Members will be able to attend the AGM through VC / OAVM or view the live webcast of the AGM at https://www.evoting.nsdl.com. The detailed procedure for attending the AGM through VC / OAVM is explained in the Notice of the AGM.
Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM (being sent electronically) and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-Voting or through e-Voting facility at the AGM
For Sutlej Textiles and Industries Limited
Manoj Contractor
Company Secretary and Compliance Officer
Place : Mumbai Date : 02nd July, 2024

Jammu & Kashmir Bank Limited, Zonal Office Mumbai, National Business Centre, BKC Bandra East, Mumbai-400051.
J&K Bank Serving To Empower

E-AUCTION/SALE NOTICE
PUBLIC NOTICE FOR SALE OF PROPERTIES MORTGAGED TO THE BANK UNDER SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST (SARFAESI) ACT 2002
Whereas, the Authorized Officer of Jammu & Kashmir Bank Ltd in exercise of powers conferred under SARFAESI Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002, issued a Demand Notice on 16.11.2021 calling upon (i) Mr. R Abdul Subhan S/o Mr. Abdul Rashid, R/o. 4, GD abari Nagar, Nathamuni Street, Kaduvakari Shanthi Colony, Anna Nagar, Chennai-600040, also at Flat No.309, Third Floor, Vijayaraja's Century Court, Padur Village, Poonamallee Taluk, Thiruvallur-602105 (Borrower-Mortgagor), and (ii) Mr. A Anwar Sharief, Business Address: Old No-39 -New 102, 1st Floor Sembudoss Street Mannady -Chennai-600001 Residential address: no-59/1, Pichandi Lane Royapuram, Chennai-600013 (Guarantor), for payment of its dues aggregating to Rupees 26,08,540.25 (Twenty Six Lacs Eight Thousands Five Hundred Forty and Paise Twenty Five Only) as on 16.11.2021 together with future interest and other cost and charges within a period of 60 days.
Whereas, the Authorized Officer has taken possession of the mortgaged properties mentioned hereinafter under section 13 (4) of SARFAESI Act 2002 on 24.02.2022. Consequent upon failure by the borrower to repay the Bank's dues, the Authorized Officer in exercise of the powers conferred under Section 13(4) of the Act read with rule 8 to 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 notified the sale of the Secured Asset for realization of the dues on "as is where is and/or as is what is and whatsoever there is, basis" and "no complaint basis" condition.
Whereas, I the named Authorized Officer in exercise of the powers conferred under Section 13(4) of the Act read with rule 8 to 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 again notifies the sale of the Secured Asset detailed herein for realization of the dues on "as is where is and/or as is what is and whatsoever there is, basis" and "no complaint basis" condition.
Name of the Borrower(s)/ Mortgagor(s) 1) Mr. R Abdul Subhan S/o. Mr. Abdul Rashid, R/o. No. 4, GD abari Nagar, Nathamuni Street, Kaduvakari Shanthi Colony, Anna Nagar, Chennai-600040. Also At : Flat No. 309, Third Floor, Vijayaraja's Century Court, Padur Village, Poonamallee Taluk, Thiruvallur-602105 (Borrower-Mortgagor), 2) Mr. A Anwar Sharief Business Address: Old No-39 -New 102, 1st Floor Sembudoss Street Mannady -Chennai-600001 Residential Address: No-59/1, Pichandi Lane Royapuram, Chennai-600013 (Guarantor)
Amount in Demand Notice (excluding interest and other expenses from 16.11.2021) Rs.26,08,540.25 (Rupees Twenty Six Lacs Eight Thousands Five Hundred Forty and Paise Twenty Five Only)
Amount Due as on 30.06.2024 (excluding interest from 01.07.2024) and other expenses from 16.11.2021 Rs.33,47,992.25 (Rupees Thirty Three lacs Forty Seven Thousand Nine Hundred Ninety Two and Twenty Five Paise Only)
Description of the mortgaged asset (Put on sale) All that piece and parcel of residential flat no. 402, Fourth Floor, Block No.-A, "VIJAYARAJA'S CENTURY COURT" comprised in Survey No.51,52,53A & 78/2B, New Survey No.78/2B/2 as per Patta No 223, situated at No-9, Padur Village, Poonamallee Taluk, Singuvarachattaram SRO, Thiruvallur District - 600124 & with a super built up area of 837 sq. ft. including proportionate share in common areas and amenities along with one covered car parking no-26 together with 437 sq.ft of undivided share of land out of 1 acre 7.5 cents of Land.
Reserve Price Rs.20,94,300/- (Rupees Twenty Lakhs Ninety Four Thousands and Three Hundred Only)
Earnest Money Deposit (EMD) Rs.2,09,430/- (Rupees Two Lakh Nine Thousand Four Hundred & Thirty only)
Bid Increase Amount Rs.50,000/-
Name of the Branch The Jammu And Kashmir Bank Ltd, Branch Office Parrys Chennai, 52, Armenian Street, Voltas International Centre Parrys, Chennai-600001, Opp. Antony Church, T.N., India
Authorized Officer/Designation Mr. Wajahat Jeelani
Last Date & Time of submission of Bid, Earnest Money Deposit (EMD) and Documents 18.07.2024 upto 04:00PM
Date and Time of e-Auction 19.07.2024 02:30PM to 03:30PM
Earnest Money Deposit (EMD) & Other Remittance/s details by RTGS to Account Number THE JAMMU AND KASHMIR BANK LTD, Branch Office: Parrys Chennai, IFSC Code: JAKAPARRYS, Ac. No: 2222072000000001 Account Name: RTGS Inter-Bank Receipts.
TERMS AND CONDITIONS
1) The E-Auction is being held on "AS IS WHERE IS" and "AS IS WHAT IS BASIS" and "WHATSOEVER THERE IS BASIS AND NO COMPLAINT BASIS". To the best of knowledge and information of the Authorized officer, there are no encumbrances on the properties, except specifically disclosed herein. However, the intending bidders should make their own independent enquiries regarding the encumbrances, title of property/ies put on auction and claims/rights/dues affecting the property, prior to submitting their bid. The Authorized Officer/Secured Creditor shall not be responsible in any way for any third party claims/rights/dues. The bidders shall satisfy themselves as to the description, condition or accuracy of the details regarding the property/ies given hereinabove.
2) It shall be the responsibility of the bidders to inspect and satisfy themselves about the asset and specification before submitting the bid. The physical inspection of property/ies put on auction will be permitted to interested bidders on Bank's working days between 2:00 PM to 4:00 PM up to 18.07.2024 with prior permission of the Authorized officer. Inspection of the documents relating to the properties will be permitted to the interested bidders or their authorized representatives at Branch Office: Parrys Chennai, between 2:00 PM to 4:00 PM up to 18.07.2024. The bid price shall be absolute in terms and should not be linked to any reference. Conditional bids shall be rejected.
3) The interested bidders shall submit their offer along with EMD through website https://sarfaesi.auctiontiger.net (the user ID and password can be obtained free of cost by registering name with "https://sarfaesi.auctiontiger.net") through their login ID and Password. The EMD 10% of RESERVE PRICE shall be payable through NEFT/RTGS (EMD remittance details given above) on or before 18.07.2024. Please note that Cheques/Demand Drafts shall not be accepted as EMD amount.
4) After Registration by the bidders in the web-site, the intending purchaser/ bidder is required to get the copies of following documents uploaded in the web-portal before last date of submission of the bid(s) viz. i) Copy of the NEFT/RTGS challan. ii) Copy of PAN card/Aadhar Card iii) Proof of identification (KYC) viz. copy of Voter ID Card/Driving License/ Passport etc. iv) Copy of proof of address, v) Duly Filled up & Signed Copy of Annexure II & III attached to the Tender form, without which the bid is liable to be rejected.
5) The Interested bidders who require assistance in creating login ID and password, uploading data, submitting bid, training on e-bidding process etc., may avail online training on E-Auction from M/S E-Procurement Technologies Ltd. (Auctiontiger), Ahmabad. Contact Number :079-68136805/68136837 Mobile Number : 9265562821, 934519754 Contact Person : Mr. Ram Sharma. Mob No: 9978591888 Contact no. 079-68136800/68136837. E-mail id: ramprasad@auctiontiger.net/ support@auctiontiger.net, and for any property related query can contact Branch Manager BO Parrys Chennai Mr. Rayees Ahmad Khan (Cell# +91-9952926994), Email: parrys@kbmail.com.
6) Only buyers holding valid User ID/Password and confirmed payment of EMD through NEFT/RTGS shall be eligible for participating in the online auction process.
7) The interested bidders who may have submitted their EMD not below the 10% of reserve price through online mode before 4.00 P.M. on 18.07.2024 shall be eligible for participating in the e-auction. The e-auction of above properties would be conducted exactly on the scheduled date & time as mentioned above by way of inter-se bidding amongst the bidders. The bidders shall improve their offer in multiple of amount mentioned under the column "Bid Increase Amount" against the Property. In case bid is placed in the last 5 minutes of the closing time of the e-auction, the closing time will automatically get extended for 5 minutes (subject to unlimited extensions of 5 minutes each). The bidder who submits the highest bid (not below the reserve price) on closure of online auction shall be declared as successful bidder and a communication to that effect will be issued through electronic mode which shall be subject to approval by the Authorized Officer and Secured Creditor.
8) The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part sale consideration and the EMD of unsuccessful bidders shall be refunded. The Earnest Money Deposit shall not bear any interest. The successful bidder shall have to deposit 25% of the sale price, adjusting the EMD already paid, within 48 hours of the acceptance of bid price by the Authorized Officer and the balance 75% of the sale price on or before 15th day of the sale or within such extended period as agreed upon in writing by and solely at the discretion of the Authorized Officer. In case of default in payment by the successful bidder, the amount already deposited by the Bidder shall be liable to be forfeited and the property shall be put to re-auction and the defaulting bidder shall have no claim/right in respect of property/amount.
9) The prospective qualified bidders may avail online training on e-auction from M/S E-Procurement Technologies Ltd. prior to the date of e-auction. Neither the Authorized Officer/Bank nor M/S e-procurement technologies Ltd shall be liable for any network problem and the interested bidders to ensure that they are technically well equipped for participating in the e-Auction event.
10) The purchaser shall bear the applicable stamp duties/additional stamp duty/transfer charges, fees etc. and also all the statutory/non statutory dues, taxes, rates, assessments, charges, fees etc. owing to anybody. The successful bidder shall have to bear any tax on account of the sale over and above the bid amount.
11) The Authorized Officer is not bound to accept the highest offer and the Authorized Officer has the absolute right to accept or reject any or all offer(s) or adjourn/postpone/cancel the e-auction without assigning any reason therefor.
12) The bidders are advised to go through the detailed terms and conditions of e-auction available on the website of M/S E-Procurement Technologies Ltd. https://sarfaesi.auctiontiger.net before submitting their bids and taking part in e-auction.
13) Participation in the bid shall be deemed to be acceptance of the terms and conditions specified in the e-auction by the bidders/intending purchaser.
Date: 02.07.2024, Place: Chennai Authorized Officer

KOTHARI SAFE DEPOSITS LIMITED
REGISTERED OFFICE: "KOTHARI BUILDINGS"
116, MAHATMA GANDHI ROAD, NUNGAMBAKKAM, CHENNAI 600034.
Ph: 044-2833199. Website: https://hkotharigroup.com/ksdl
Email Id: kotharisafedeposits@gmail.com
CIN: U65921TN1936PLC001424
NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY
The Ministry of Corporate Affairs vide its Circular No.09/2023 dated September 25, 2023 read with Circular No. 10/2022 dated December 28, 2022 read with Circular No. 02/2022 dated May 05, 2022 read with Circular No.21/2021 dated December 14, 2021 read with Circular No.02/2021 dated January 13, 2021 read with Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No.14/2020 dated April 8, 2020 read with Circular No.17/2020 dated April 13, 2020 allows conducting of Annual General Meeting of the Company through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) without the physical presence of the members for the meeting at a common venue. In terms of the said Circulars and in compliance with the provisions of the Companies Act, 2013, the 89th AGM of the Company is being held through VC / OAVM on Friday, 26th July 2024 at 3.00 PM. Hence, Members can attend and participate in the AGM through VC/OAVM only. The detailed procedure for participating in the meeting through VC / OAVM is mentioned in the NOTICE to the shareholders attached with the Annual Report 2023-24. The Annual Report 2023-24 may be accessed at Company's website referred above. Individual notice together with the Annual Report is also sent through email to such of those shareholders who have registered their email with the Company. Members who have not registered their email with the Company may contact Mr. R. U. Trivedi +919381006446 / 044-28331999 during office hours or through email referred above for receiving the Notice and Annual Report. The same will be sent after due verification.
for Kothari Safe Deposits Limited
Nina B Kothari
Chairperson
Place: Chennai - 600 034
Date: 3rd July 2024

RANE ENGINE VALVE LIMITED
CIN: L74999TN1972PLC006127
"Maithri", No.132, Cathedral Road, Chennai - 600086. Tel.: 044 2811 2472 / 73
E-mail: investorservices@ranegroup.com | Website: www.ranegroup.com
NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY
Sub: Compulsory Transfer of Equity Shares to Investor Education and Protection Fund Authority (IEPF)
NOTICE is hereby given pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") that, the Company is required to transfer by way of transmission all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholder for seven consecutive years or more to the Investor Education and Protection Fund Authority (IEPF).
Complying with requirements set out in the Rules, individual communications being sent to the concerned shareholders whose dividend remain unclaimed and shares are due for transfer and details of such shareholders along with number of shares, are being uploaded on the website www.ranegroup.com. Shareholders are requested to verify the details of un-cashed dividends and shares liable to be transferred to the IEPF Authority.
The unpaid / unclaimed dividend for the Financial year 2016-17 (Final) and corresponding shares are due for transfer within thirty days after September 27, 2024. Accordingly, concerned shareholder(s) are requested to make an application to the Company / Company's Registrar and Transfer Agent (RTA) well in advance before the said date, to enable processing of claims.
The Company shall proceed to initiate corporate action for transfer of shares to the IEPF Authority in respect of such shares without any further notice following the due process in the rules as under:
i) Shares held in demat mode: by transfer of shares directly to demat account of the IEPF Authority;
ii) Shares held in physical mode: by issuance of new share certificates and thereafter converting it into demat and transferring to the demat account of the IEPF Authority.
The shareholders may note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed to be an adequate notice in respect of issue of new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the IEPF Authority pursuant to the Rules. No Claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules. Both the unclaimed dividend and corresponding shares transferred to the account of the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.
Shareholders having any queries on the subject matter, may contact the Company's Registrar and Transfer Agent M/s. Integrated Registry Management Services Private Limited (SEBI Registration No. INR00000544), Il Floor, Kences Towers, No. 1 Ramakrishna Street, T Nagar, Chennai - 600017, Tel: 044-28140801 - 03, E-mail: sriramsa@integratedindia.in
For Rane Engine Valve Limited
S Anand
Secretary
Chennai
July 01, 2024

Business Standard CAMPUS TALK BS PROMOTIONS
'NAVIGATING PROFESSIONAL PROTOCOLS' - AN EXPERT TALK ON CORPORATE ETIQUETTE AT SSM
Corporate etiquette serves as the cornerstone of professional behaviour in the workplace, governing interactions among colleagues and clients. Familiar with its importance, Saveetha School of Management organized a guest lecture on the same. The speakers were Mr Isaiah Johnson, HR Head, Ms Sravya Leburu, Hiring Manager and Mr Anish Aravindan, Head HR-OHC, all three of them from Kauvery Hospital, Chennai.
The session kicked off with the Kauvery anthem, followed by an oration by Ms Sravya. Through a fun activity, she enlightened the students about the values of the hospital. Taking over the session, Mr Johnson dived into the multifaceted realm of corporate etiquette, exploring its significance and key components.
The last part of the session was addressed by Mr Anish, where he made the students improve their self-awareness through team interactions. To give in a nutshell, the lecture served as a foundational element, guiding students to navigate the intricacies of modern workplace dynamics with grace and professionalism.
Campus Reporter - AKSHITHA M

MCC BOYD TANDON SCHOOL OF BUSINESS BEGINS ITS ACADEMIC JOURNEY
In the heart of history, where Madras Christian College began its journey, something extraordinary was taking shape. It all started with a vision laid by the most popular Principal of MCC, Rev Dr Alexander Boyd, in 1939, and was later nurtured by a distinguished MCC alumna, Ms Chandrika Krishnamurthy Tandon. MCC Boyd Tandon School of Business, Chennai has launched a two-year PGDM (full-time) programme and has approval from AICTE to function as a standalone business school. The business school was inaugurated today by Dr Paul Wilson, Principal and Secretary of MCC. The school will prepare future business leaders who are society, industry, global, venture and impact-ready and are raring to go and face the corporate challenges. The Management and Academic staff of MCC graced the occasion. Dr. P. David Jawahar, Director spoke in detail about the objective and uniqueness of MCC Boyd Tandon School of Business which makes it stand apart from other business schools.

